



Stay powerful when sun shines. And thereafter ...

November 3, 2021

BSE Limited
Department of Corporate Services
Floor 25, P. J. Towers,
Dalal Street,
Mumbai-400 001.

National Stock Exchange of India Limited Listing Department Registered Office: "Exchange Plaza", C-1, Block G, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051.

Scrip Code: 532051 Scrip Code: SWELECTES

Dear Sir / Madam,

Sub: Submission of Clippings of Newspaper publication of financial results

As required under Regulation 33 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, the Unaudited Standalone and Consolidated Financial Results of the Company for the Quarter and Six months ended 30.9.2021 were approved at the Board Meeting held on 2.11.2021 and published in all editions of Business Line and The Hindu Tamil Thisai (Vernacular) on 3.11.2021.

The copies of the above newspaper publications are being enclosed.

We request you to kindly take on record the above compliance.

Thanking you,

Yours faithfully,

For SWELECT ENERGY SYSTEMS LIMITED

R.Sathishkumar

Company Secretary & Compliance Officer

Encl.: as above

Ola drives into profitability | We remain optimistic on growth: ICICI Lombard CEO

Mobility unicorn posts EBITDA of ₹90 crore in FY21

YATTI SONI

Bengaluru, November 2 Mobility unicorn Ola has reported a positive EBITDA of ₹89.82 crore (on a standalone basis) for the financial year that ended in March

In filings with regulatory authorities, the company also reported a profit before tax of ₹76.29 crore in FY 2021 on a standalone basis, an improvement of more than 2x on a year-on-year basis. This in spite of the fact that the company has earned a total revenue of ₹772.68 crore as compared to last year's income of ₹2,073.02 crore. The severe drop in revenue was attributed to the Covid-19 pandemic and the nationwide lockdown imposed by the government.

Reduction in direct cost

The company also reported a reduction in direct cost on ride bookings. The direct cost was brought down to 2 per cent of company's GMV in March 2021 as compared to 2.6 per cent in February 2020. These reductions have been achieved by the company by offering better customer and driver experience, and adapting variable cost constructs for many cost elements. Indirect cost per booking is also reported as



reduced from ₹11.5 in February 2020 to ₹9.8 in March

In August, Ola's CEO Bhavish Agarwal tweeted that the company will solve many issues around payments, cancellations etc for drivers, customers. "1-2 months will see significant improvement. Totally focussed on making Ola the most convenient platform for all, especially our driver-partners," wal said at that time.

Currently, the company claims to be adding 1.1 million new users in India mobility every month organically (without any marketing money being spent). Further, the number of transacting driver partners with Ola in August 2021 were reported as 4.88 lakh as compared to 6.24 lakh in February 2020 and 3.45 lakh in August 2020.

Also, the monthly transacting users have jumped from 4.5 million in August 2020 to 11 million in August 2021. The company has updated its rider application to book a ride in 30-40 per cent lower time to book a cab than the previous version. Further, the process of booking a cab is said to have been simplified by displaying all prices and categories upfront, making it easier for customers. The company has rolled out the new app for 100 percent customers in international markets and a controlled 5 per cent roll out across India, showing healthy metrics and 80 per cent in Hyderabad to optimize the pricing algorithms.

IPO plan

Ola is looking to go public by next year and is estimated to be looking to raise around \$1-2 billion from the IPO. The company is expected to file its DRHP (Draft Red Herring Prospectus) soon, after the board reaches a consensus on the route of listing. BusinessLine had earlier reported in September that the company's board is divided between no-promoter and promoter route of listing.

In October, Ola's chief financial officer Swayam Saurabh and COO Gaurav Porwal have quit the company, as the company undergoes internal restructuring.

Earlier in July, Temasek, Warburg Pincus and cofounder Bhavish Aggarwal had invested \$500 million in

The company has a clutch of marquee investors on its board including SoftBank, Steadview Capital, Tiger Global Management, Matrix

is a concern, says Bhargav Dasgupta What's the roadmap going forward post the Bharti AXA With the merger of Bharti AXA's transaction?

No revision in third-party motor rates

Bharti AXA's non-life business is

around 20 per cent of our size as

a company. As part of the trans-

action, we diluted about 7.3 per

cent of our company. There are

two things that we are looking

at in terms of business, apart

from people integration. One is

the operational synergies. Over

since

months we want to implement

some of those things. The

second is the revenue synergy

and that is visible in terms of

our quarterly numbers. We be-

lieve there is an even bigger op-

portunity with their distribut-

ors to give them new products.

Some of these partners can sell

more products in more mar-

kets. There is a scope for growth.

Are you re-entering the crop

We are already back in crop in-

surance because Bharti AXA was

writing crop insurance. We will

have the crop business, but as a

insurance segment?

BL

the last 12 months

nounced the deal,

we've done a lot of

preparatory work.

Next three-to-six

we

non-life business complete, ICICI Lombard General Insurance is excited about the business opportunities it has brought. In an interview with BusinessLine, Bhargav Dasgupta, Managing Director and CEO, ICICI Lombard outlines plans for the company post the second wave of the pandemic. Excerpts:

What is the strategy for the second half of the fiscal, especially with the merger of Bharti AXA's

non-life business? We remain optimistic. For us the focus was in terms of getting the integration done. We got the approval and we had three working days to make it effective.

It has gone smoothly. We are now working as a team. The reorganisation also happened.

Apart from that, there are a lot of business opportunities that we remain confident about. We believe health will be a big opportunity, we think motor will come back, and our corporate lines are doing well.

Heritage Foods to foray into non-dairy products

OUR BUREAU

Hvderabad, November 2

The board of directors of Heritage Foods Limited, a leading dairy player, has approved the company's proposal to foray into the non-dairy food products in the premium nutrition segment.

"We would like to enter the non-dairy food products in the premium nutrition segment. This asset-light businesses will leverage Heritage Foods strong distribution network," Srideep Kesavan, Chief Executive Officer, Heritage Foods Limited, has said in a statement on Monday.

FOOD CORPORATION OF INDIA भारतीय खाद्य निगम

SYSTEM through e-Tendering for appointment of Adhoc Handling & Transport contractor for MSWC Jalna (Bhokardan & Borkhedi). Tender form and descriptive NIT can be viewed or

As an industry, we are paying 18 per cent GST for health insurance, which is extremely high compared to global standards. The GST rate could be reduced to 5 or 12 per cent BHARGAV DASGUPTA MD and CEO ICICI Lombard

percentage of our overall business, it may be relatively low. For the whole year, it will be about five per cent of our business. We want to stay invested and see how it goes for a couple of years

before we take a decision on it. We had a concern in crop insurance at two levels — one the reinsurance terms became very unfavourable. The underwriting aggression was also a bit high. And some of the challenges were in terms of the ground level implementation

of the scheme on the crop cutting. Now, improvements has happened on all of these, so we'll have to observe it.

Motor segment continues to be very weak right now. Is

that a concern? There is an interesting dichotomy in motor, which has three components - private car, twowheeler and commercial vehicles. In private cars, there is demand but there are supplyside constraints in terms of chip shortage.

On the two-wheeler, there is no supply-side issue but there seems to be a demand constraint at this point in time. It's very unusual. We are hopeful that this festival season, the two-wheeler demand will pick

Motor third-party insurance rates have not increased. Is that another concern?

That is of course a concern because typically, the regulator would look at the actuarial data and give a price increase every vear. It had issued an exposure draft in February-March of 2020, which had talked about a price increase about 7-8 per cent on a portfolio basis. That did not take place because of the pandemic-induced lockdown. This year, again, we had the second

wave, so there was no price increase. In the meantime, there have been some judgments from the Supreme Court, which has increased the cost of claims. It's an area of concern. We as an industry, need a price increase.

Any wish list for the Budget?

One wish list is for the budget, the other is for the GST Council. As an industry, we are paying 18 per cent GST for health insurance, which is extremely high compared to global standards. The GST rate could be reduced to 5 or 12 per cent. It's been reduced to 12 per cent for commercial motor policy. Something similar on the health will be one ask that the industry has had for a long time. And a linked issue is the input credit for corporates as when they buy health insurance, they also don't get that benefit.

On the Budget, we respect the fact that there are a lot of fiscal constraints and that the Finance Minister wants to streamline the personal benefits. But within the benefit pool that is there, if there could be some increase for health insurance and something for home insurance, in terms of tax breaks. It won't be very expensive for the exchequer, but it will be a good nudge for people to buy insurance.

'Fryums' is papad, will not attract GST: Gujarat AAAR

Says shape does not change basic character of product

SHISHIR SINHA

Gujarat Appellate Authority for Advance Rulings (GAAAR) has held that teh ready-to-fry/ roast snack 'fryums' are 'papad' and do not attract GST. This ruling overturns the order of the Gujarat Authority for Advance Ruling (GAAR) which had held that fryums are not

papad. "Fryums is a popular word for the snack which comes in different shapes and sizes like round, square, semi-circle, hollow circle with bars in between or square with bars in between intersecting each other or shape of any instrument, equipment, vehicle, aircraft, animal type papad. Similarly, calling a product in

question of different shapes and sizes by fryums does not change the basic character of the product and the product in question remains papad," GAAAR said in its recent ruling on an appeal filed by Rajkot-based Jayant

It acknowledged that traditionally, 'papad' is a round-shaped, ready-to-cook product that is consumed after roasting or frying as snacks or as an accompaniment with meals.

The product in question, although of different shapes and sizes, is similarly a ready-tocook product and can be consumed after roasting or frying and consumed as a snack. Further, cereal flour is the ingredient in both products. "Both the products i.e. 'papad' and the product in question are the same except they are known by different names in general public i.e. as 'papad' and 'fryums'," it said.

GAAAR highlighted that in entry No. 96 of Notification No. 02/2017-CT (Rate) dated June 28, 2017, the description of the product is 'papad by whatever name called.' Further, it said that to understand the term 'whatever

name called' the principle of 'Noscitur a sociis' is to be applied. As per the said principle, the meaning of an unclear word or phrase must be determined by the words that surround it. In other terms, the meaning of a word must be judged by the company that it keeps.

'Different and distinct'

Therefore, "in this entry, only a product called by name of 'papad' would not be covered but all types of product which are similar

to papad in respect of ingredient, manufacturing process, use and common parlance would be covered irrespective of their shape and size and even

it

said.

Earlier, GAAR had said that papad is a thing that is entirely different and distinct from fryums.

name,"

Therefore, in common parlance or in the market, fryums are not sold as 'papad'. Both the products are different and have their identity. Accordingly, in the common parlance test, the applicant's products i.e. "different shapes and sizes of papad" is not "papad" but is "un-fried fryums". However,

GAAAR ruled otherwise. Also, it mentioned that "Fryums" (of TTK Healthcare Ltd) is the brand name of a company and not the generic name of the impugned product. However, it is a popular word among the general public for the different shapes and sizes of papad.

For and on behalf of Food Corporation of India, General Manager (Maharashtra), invites "Online Tenders" under **TWO BID** "www.fci.gov.in" & "gem.gov.in".
Note:

TENDER NOTICE

38 of MTF for quoting of rate.
Last date for online sale and submission of tender form on 12.11.2021 at 17:00 hrs.

Pre-bid meeting scheduled at Regional Office, Mumbai on 08.11.2021 at 11:00 hrs. DATE: 03.11.2021

THANGAMAYIL JEWELLERY LIMITED Regd. Office: 124, Nethaji Road, Madurai - 625 001. Corp. Office: 25/6, Palami Center, New Natham Road, Madurai - 625 014.

CIN-L36911TN2000PLC044514 (All Amount in Indian Rupees lakhs except per share data)

Statement of Unaudited Statement of Financial Results for the Quarter and Six months ended September 30,2021 (Rs. In Lakhs)

SI.		Quarter Ended			Half year	Yeat ended 31st Mar 2021	
No	Particulars	30 Sep 2021	30 Jun 2021	30 Sep 2020	30 Sep 2021	30 Sep 2020	31-03-2021
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1	Total Income from Operations	70,492.20	24,995.57	34,202.19	95,487.77	46,821.77	1,82,094.02
2	Net Profit /(Loss) for the period (before tax, Exceptional and/ or Extra Ordinary Activities)	3,570.65	(981.58)	7,009.59	2,589.06	6,153.73	11,697.15
3	Net Profit /(Loss) for the period before tax (After Exceptional and/ or Extra Ordinary Activities)	3,570.65	(981.58)	7,009.59	2,589.06	6,153.73	11,697.15
4	Net Profit /(Loss) for the Period after tax (After Exceptional and/ or Extra Ordinary Activities)	2,670.86	(746.01)	5,234.18	1,924.85	4,593.74	8,658.42
5	Total Comprehensive income for the period (Comprising Profit/ Loss for the period (after tax) and Other Comprehensive Income (After Tax)	2,665.03	(751.09)	5,215.43	1,913.95	4,569.42	8,716.97
6	Equity Share Capital	1,371.96	1,371.96	1,371.96	1,371.96	1,371.96	1,371.96
7	Other Equity						28,419.60
8	Earning per share (of Rs.10 each) (for continuing and discontinued operations)						
П	a) Basic	19.47	(5.44)	38.15	14.03	33.48	63.11
	b) Diluted	19.47	(5.44)	38.15	14.03	33.48	63.11

Notes: The above is an extract of the detailed format of quarterly / Annual financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly Annual Financial results are available on the stock exchage websites, www.nseindia.com and www.bseindia.com, and on the company's

Date: 02-Nov-2021

Place: Madurai

By Order of the Board

Balarama Govinda Das Chairman and Managing Director

TATA TATA POWER (Corporate Contracts Department) Smart Center of Procurement Excellence, 2nd Floor, Sahar Receiving Station, Near Hotel Leela, Sahar Airport Road Andheri (E), Mumbai 400 059, Maharashtra, India (Board Line; 222-67173917) Chir: L28820MH1919PLC000561 NOTICE INVITING TENDER (NIT)

The Tata Power Company Limited invites tenders (2 part biddir vendors for the following packages-Work Description Last date and time for Payment of Tender Participation Fee Rate Contract for Supply and Services CC21AK042 for Cable Joints and Terminations in Mumbai. Design, Engineering, Supply, Laying Installation and Commissioning of 110kV Cable System at Parel Receiving Station

nttps://www.tatapower.com. Further details for participating in tender is given in the nterested bidders to submit Tender Participation Fee and Authorization Letter through email before 16th November 2021, 1500 Hrs, after which link from Tata Power e Tender system shall be shared. All future communication regarding the tender, bid

ubmission, bid submission date extension etc will be done with participating bidder

For detailed tender document, please visit Tender section on website

(2) Key numbers of the Standalone results

Place : Chennai

SWELECT ENERGY SYSTEMS LIMITED

Corporate Identiy Number : L93090TN1994PLC028578

FOR THE QUARTER AND SIX MONTHS ENDED 30 SEPTEMBER 2021

SWELECT Registered & Corporate Office: 'SWELECT HOUSE', No.5, Sir P.S. Sivasamy Salai, Mylapore, Chennai - 600 004. Tel. +91 44 24993266. Fax: +91 44 24995179. Email: cg.ird@swelectes.com Website: www.swelectes.com

EXTRACT OF THE STATEMENT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS

	(₹ in Lakhs - except EPS)									
		Q	uarter End		Six mont		Year ended			
S. No.	Particulars	30 September 2021 (Unaudited)	30 June 2021 (Unaudited)	30 September 2020 (Unaudited)	30 September 2021 (Unaudited)	30 September 2020 (Unaudited)	31 March 2021 (Audited)			
1	Revenue from operations	6,665.13	5,228.75	5,213.35	11,893.88	11,537.83	25,253.61			
2	Other Income	620.77	593.96	658.97	1,214.73	1,713.63	2,985.18			
3	Total Income (1+2)	7,285.90	5,822.71	5,872.32	13,108.61	13,251.46	28,238.79			
4	Net Profit/(Loss) for the period (before Tax,									
	Exceptional and/or Extraordinary items)	524.66	(324.24)	1,007.37	200.42	2,194.86	3,441.98			
5	Net Profit/(Loss) for the period before Tax									
	(after Exceptional and/or Extraordinary items)	524.66	(324.24)	1,007.37	200.42	2,194.86	2,750.98			
6	Net Profit/(Loss) for the period after Tax									
	(after Exceptional and/or Extraordinary items)	503.27	(358.29)	1,016.03	144.98	2,160.53	2,603.59			
7	Total Comprehensive Income for the									
	period [Comprising Profit/(Loss) for the									
	period (after tax) and other Comprehensive									
	Income (after Tax)]	802.89	(256.21)	1,155.18	546.68	2,313.85	2,428.22			
8	Equity Share Capital	1,515.88	1,515.88	1,515.88	1,515.88	1,515.88	1,515.88			
9	Reserves (Other Equity) (excluding revaluation reserve)						72,372.42			
10	Earnings Per Share (EPS) (of Rs. 10/- each) :									
	for continuing operations									
	Basic :	3.32	(2.36)	6.70	0.96	14.25	17.18			
	Diluted :	3.32	(2.36)	6.70	0.96	14.25	17.18			

Notes: (1) The unaudited Standalone and Consolidated financial results for the quarter and six months ended 30 September 2021 have been prepared in accordance with the recognition and measurement principles laid down in Indian Accounting Standard 34 'Interim Financial Reporting" (Ind AS 34") as prescribed under Section 133 of the Companies Act, 2013 ("the Act"), which has been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on 02 November 2021. The Statutory Auditors of the Company have conducted a "Limited Review" of the above unaudited standalone and consolidated financial results for the quarter and six months ended 30 September 2021.

		Quarter Ende	ed	Six mont	Year ended	
Particulars	30 September 2021 (Unaudited)	30 June 2021 (Unaudited)	30 September 2020 (Unaudited)	30 September 2021 (Unaudited)	30 September 2020 (Unaudited)	31 March 2021 (Audited)
(1) Revenue from Operations	3,295.34	2,604.22	1,894.64	5,899.56	6,748.66	18,453.22
(2) Other Income	773.12	784.51	773.02	1,557.63	1,856.50	3,279.04
(3) Total Income (1) + (2)	4,068.46	3,388.73	2,667.66	7,457.19	8,605.16	21,732.26
(4) Profit / (Loss) before tax	464.81	(372.80)	771.80	92.01	1,963.56	2,431.15
(5) Profit / (Loss) after tax	464.81	(372.80)	771.80	92.01	1,963.56	2,431.15

(3) The above is an extract of the Unaudited Standalone and Consolidated Financial Results for the guarter and six months ended 30.09.2021, filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of Financial Results are available on the Stock Exchange websites www.nseindia.com, www.bseindia.com and on the Company's website www.swelectes.com

R. Chellappan

Managing Director DIN: 00016958



AHASTHI PIPES LIMITED.

Regd. Office & Works: Rachagunneri-517641, Srikalahasthi Mandal, Chittoor District, Andhra Pradesh CIN: L74999AP1991PLC013391; Phone: 08578 - 286650 - 655; email: companysecretary@srikalahasthipipes.com; Website: www.srikalahasthipipes.com

only, through Tata Power e-Tender system.

	(All amounts in Indian Rupees Lakhs Except per Share Data)										
SI.		(Quarter Ende	d	Half Yea	r Ended	Year Ended				
No.		September 30, 2021	June 30, 2021	September 30, 2020	September 30, 2021	September 30, 2020	March 31, 2021				
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)				
1	Total income from operations	43,896.34	43,747.18	39,729.74	87,643.52	60,145.26	150,258.53				
2	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	4,839.55	5,718.25	3,448 <u>.</u> 40	10,557.80	2,408.60	14,542.19				
3	Net Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	4,839.55	5,718.25	3,448 <u>.</u> 40	10,557.80	2,408.60	14,542.19				
4	Net Profit for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	3,582.66	4,320.01	2,497.75	7,902.67	1,709.77	10,365.23				
5	Total Comprehensive income for the period [comprising profit for the period (after tax) and other comprehensive income (after tax)]	3,579.69	4,317.03	2,494.27	7,896.72	1,702.80	10,353.32				
6	Equity Share Capital	4,669.84	4,669.84	4,669.84	4,669.84	4,669.84	4,669.84				
7	Other Equity excluding Revaluation Reserve						144,029.52				
8	Earnings Per Share (EPS) of Rs. 10 each										
	Basic and Diluted EPS (in Rs.)	7.67	9.25	5.35	16.92	3.66	22.20				

Place: Chennai

- The above is an extract of the detailed format of Quarter/Half year ended Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange websites. (www.nseindia.com and www.bseindia.com) and also on the website of the Company at www.srikalahasthipipes.com
 - Previous periods' figures have been regrouped wherever appropriate to conform to current periods' presentation

For SRIKALAHASTHI PIPES LIMITED Gouri Shankar Rathi Whole Time Director

Date: November 02, 2021

(DIN 00083992)



விதைத்துக்கோண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.

– சேகுவேரா



பாது அற்வு: ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத் தால் விவசாயிகளின் மொத்த வருமானத்தை பேருக்க முடியும். ஆண்டு முழுவதும் பண வரவு கீடைக்கும். கொடர்ந்து வேலைவாய்ப்பு கீடைக்கும். பண்ணையில் இருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களை மீண்டும் வயலில் இட்டு, நீலத்தீன் வளத்தை மேம்படுத்தலாம்.



சென்னை தலைமைச் செயலக வளாகத்தில்

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பரிதாப உயிரிழப்பு

முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி; குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை மரம் வேரோடு சாய்ந்ததில், பாதுகாப்பு பணிக் காகவந்தபெண்காவலர் அந்த இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின் ரூ.25 லட் சம் நிவாரணம் அறிவித்தார். காயம டைந்த மேலும் 2 போலீஸாருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கவும் ஆணையிட்டார்.

சென்னை முத்தியால்பேட்டை போக்குவரத்துக் காவல் நிலைய தலைமைக் காவலர் ஜெ.கவிதா (42). அரக்கோணத்தைச் சேர்ந்த இவர், தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கவிதாவுக்கு தலைமைச் போக்குவரத்த<u>ு</u> செயலகத்தில் ஒழுங்குபடுத்தும் பணி அளிக்கப்பட் டிருந்ததால், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்தார்.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், முதல்வர் தனிப்பிரிவு அருகில் உள்ள கூடாரப் பகுதியில் காலை 9.15 மணி அளவில்



தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த காவலர் கவிதாவின் (உள்படம்) உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, டிஜிபி **சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.** படம்: ம.பிரபு

வாகனத்தை நிறுத்திக் கொண்டிருந் தார். அப்போது, அப்பகுதியில் இருந்த மிகப்பழமையான தூங்குமூஞ்சி மரம் ஒன்று திடீரென வேருடன் சாய்ந்தது. இதில், கூடாரம் நசுங்கி, அதன் கீழே நின்றிருந்த கவிதா கீழே சிக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

. கவிதா மீது சாய்ந்து கிடந்த மரத்தை இயந்திரம் மூலம் வெட்டி அகற்றினர். அப்போது, தீயணைப்பு படை வீரர் செந்தில் குமார் (57) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, கவிதாவின் உடலை

போலீஸார் விரைந்து வந்தனர்.

தீயணைப்பு படை வீரர்களும் வந்து,

மீட்ட போலீஸார், பிரேதப் பரி சோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் சம்பவம் பற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலின், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட் மருந்த கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத் தினார். கவிதாவின் கணவர், பிள்ளை களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் ஜெகத்ரட்சகன் எம்.பி., உள்துறை செயலர் எஸ்.கே. பிரபாகர். டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இறந்த காவலர் கவிதாவின் கணவர் சாய்பாபா, ரயில்வேயில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு பொறியியல் 3-ம் ஆண்டு படிக்கும் அருண்குமார், நர்ஸிங் முதலாண்டு படிக்கும் ஸ்நேகப்பிரியா, 9-ம் வகுப்பு படிக்கும் விஷால் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த கவிதா வின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் மற்றும் காயமடைந்த காவலர் முரு கன், தீயணைப்பு வீரர் செந்தில்குமார் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், தலைமைச் செயலர் இறையன்பு, பொதுத்துறை செயலர் டி.ஐகந்நாதன் உள்ளிட் டோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள மரங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யவும், பழமையான மரங்களின் கிளைகளை ஆய்வு செய்து அவற்றை வெட்டி அகற்றவும் தேவையான உத்தரவுகளை பிறப்பித்தனர்.

புதிதாக 973 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 567, பெண்கள் 406 என மொத்தம் 973 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 114, சென்னையில் 109 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 4,586 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 26 லட்சத்து 57,282 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,114 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 11,147 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் இறந்துள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந் தவர்கள் எண்ணிக்கை 36,157 ஆக உயர்ந்துள்ளது. சென் னையில் மட்டும் 8,554 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TICEL BIO PARK LTD. (TIDCO Centre for Life Science) CIN: U45309TN2001PLC047979

THE OPERATION OF THE FACILITIES @ COIMBATORE TICEL invites sealed Re-Tender for providing Manpower for the Operation of MEP Facilities, like Electrical (HT & LT), DG Sets, ACMV, FPS, IBMS and other utilities like compressed Air, Vaccuum, Lab Exhaust System, WTP & WWTP (STP / ETP) at TICEL Bio Park – III, Anna University Campus,

onia jampala jam viilago, maraanamaa main toaa, oomibatoro orroro.										
Name of the	Tender	EMD	Date of	Last Date of	Date of Technical					
Tender	Document	(in ₹)	Pre-Bid	Submission	Bid Opening					
	Cost (in ₹)		Meeting	@ TICEL	@ TICEL					
			@ TICEL-III	Bio Park,	Bio Park,					
			Coimbatore	Chennai	Chennai					
Re-Tender for Providing	2,800/-	28,000/-	12-11-2021	18-11-2021	18-11-2021					
Manpower for the Operation			@ 2.00 p.m.	@ or before	@ 3.30 p.m.					
of the facilities				3.00 p.m.						

Tender Documents can be downloaded from TICEL's website viz www.ticelbiopark.com from 03-11-2021 to 17-11-2021. The downloaded Tender Documents should be submitted by the bidder along with Tender Document Fee of **Rs.2.800/-** in the form of Crossed Demand Draft drawn on any Schedule Bank / Nationalized Bank in favour of TICEL Bio Park Ltd., Payable at Chennai. Tender Documents
Downloaded from the Website which are submitted without the non-refundable Tender Document Fee
will be summarily rejected. The EMD should be in the form of Crossed Demand Draft drawn on any Scheduled Bank / Nationalized Bank in favour of TICEL Bio Park Ltd., Payabale at Chennai

TICEL reserves the right to accept / reject any one / all the tenders without assigning any reasons thereof

நீட் தேர்வில் 705 மதிப்பெண்

வேலம்மாள் போதி மாணவர் சாதனை

■ சென்னை

நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், வேலம்மாள் போதி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர் எம்.பி.ஹயகிரீவாஸ் 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும், வேலம்மாள் போதி பயிற்சி மையத்தில் இருந்து 123 மாணவ, மாணவிகள் 600-க்கும் அதிக மான மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் — வெற்றி பெற்று தங்கள் மருத்துவக் கனவை நிறைவேற்ற உள்ளனர். இவர் களில் 25 பேர் 650-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 10 பேர் 680-க்கும் அதிக மதிப்பெண்கள் பெற் முள்ளனர்.

இப்போது, 2022-ம் ஆண்டு நீட் தேர்வுக் கான பயிற்சி வகுப்பு வேலம்மாள் போதி மையத்தில் தொடங்க உள்ளது. அதற் கான மாணவர் சேர்க்கை நடந்து வருகி றது. மாணவர் சேர்க்கைக்கு 70925 01111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஆன்லைன் வகுப்புகளுக்கு 96771 47777 என்ற எண்ணை அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சதி அம்பலம்

தகவல்

மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தல்

அறிந்து கோட்டை

மேலும், அங்கு பணியில் இருந்த

வண்ணாரப்பேட்டை போக்குவரத்து

தலைமைக் காவலர் முருகனுக்கும்

(46) லேசான காயம் ஏற்பட்டது.

அப்பகுதியில் சென்று கொண்டிருந்த

2 கார்களும் இதில் சேதமடைந்தன.

2ஜி ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கி ரஸ் கூட்டணி அரசை வீழ்த்த தீட் டப்பட்ட சதி அம்பலமாகியுள்ளதால் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) முன்னாள் தலைவர் வினோத் ராயும் மக்களிடம் மன்னிப்பு கோர வேண் டும் என்றுமுன்னாள் மத்திய அமைச் சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். சென்னை சத்தியமூர்த்தி பவ

னில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யில் 2ஜி ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்ட தாக ஆதாரமற்ற முறையில் அன் றைய சிஏஜி தலைவர் வினோத்

ராய் கூறியிருந்தார். இதை பயன்

படுத்தி பிரச்சாரம் செய்து 2014 தேர்

தலில் பாஜக ஆட்சி அமைத்தது. சிஏஜி அறிக்கையில் இருந்து அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பெயரை நீக்குமாறு காங்கி ரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் அழுத்தம் கொடுத்ததாக தான் கூறிய குற்றச் சாட்டு தவறானது என்று கடந்த



🔺 சத்தியமூர்த்தி பவனில் செய்தி யாளர்களிடம் பேசிய சல்மான் படம்: பு.க.பிரவீன்

அக்.18-ம் தேதி நீதிமன்றத்தில் வினோத் ராய் நிபந்தனையற்ற மன் னிப்பு கோரியுள்ளார். இதன்மூலம் 2ஜி விவகாரத்தில் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான சதி வெளிப்பட்டுள்ளது.

வினோத் ராய் அளித்த சிஏஜி அறிக்கையின் அடிப்படையில்தான் அன்னா ஹசாரே, அர்விந்த் கேஜ்ரி வால், பாபா ராம்தேவ், கிரண் பேடி,

உ.பி. முதல்வர் வேட்பாளர் பிரியங்கா?

சல்மான் குர்ஷித் கூறும்போது, "உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பம். ஆனால், இறுதி முடிவை பிரியங்காதான் எடுக்க வேண்டும். அவரது சுற்றுப்பயணமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் பெரும் அரசியல் மாற்றம் நிகழ்வது உறுதி. பஞ்சாபில் முதல்வர் மாற்றப்பட்டிருந்தாலும், வரும் தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

வி.கே.சிங் உள்ளிட்டோரும், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் காங் கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மோடி பிரதமரா னதும், வங்கித் தேர்வு வாரியத் தலைவராக வினோத் ராய் நிய மிக்கப்பட்டார். வி.கே.சிங் மத்திய அமைச்சராக இருக்கிறார். கிரண் பேடி ஆளுநராக நியமிக்கப்பட்டார். மோடி ஆட்சிக்கு வந்ததும் அன்னா ஹசாரே அமைதியாகிவிட்டார். கேஜ்ரிவால் தனிக்கட்சி தொடங்கி முதல்வராகிவிட்டார். டெல்லி மோடி பிரதமராகிவிட்டார்.

ஆனால், இதில் இந்தியாதோற்று

விட்டது. நாட்டின் வளர்ச்சி, சுதந்தி ரம், நாடாளுமன்ற ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி யும், வினோத் ராயும் நிபந்தனை யற்ற மன்னிப்பு கோர வேண்டும்.

இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார். இப்பேட்டியின்போது தமி ழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ஆ.கோபண்ணா, மாநில துணைத் பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Reference Number: TNSCM/15703/2019, dated 02.11.2021

Government of Tamil Nadu

Commissionerate of Agricultural Marketing and Agri Business **Tamil Nadu Supply Chain Management Project**

On behalf of the Governor of Tamil Nadu, the Commissioner of Agricultural Marketing and Agri Business now invites the Tender for Technical Qualification and Price Bio (Two cover system) from Joint Venture Entity or Registered Business Partnership formed by Private Entity with Farmer Producer Organisation/s or Private entity as "Sole Applicant" to be as Market Integration Partner for operationalising 9 Primary Processing Centres in 6 Districts viz., 3 Primary Processing Centres at Pavoorchathram, Sankarankovil & Kadayanallur in Tenkasi District, 1 Primary Processing Centre at Pochampalli in Krishnagiri District, 2 Primary Processing Centres at M.Puthur &

Mannachanallur - II in Tiruchirapalli District, 1 Primary Processing Centre at Harur in Dharmapuri District, 1 Primary Processing Centre at Vilathikulam in Thoothukudi District and 1 Primary Processing Centre at Chikkadasapalayam in Coimbatore District under Tamil Nadu Supply Chain Management Project for Fruits, Vegetables and Other SI. No. Description

To identify Market Integration Partners for Operating 9 Primary Processing Centres for Fruits, Vegetables and Other Perishables under Tamil Nadu Supply Chain Management Project. Interested Joint Venture Entity or Registered Business Partnership formed by Private

Entity with Farmer Producer Organisation/s or Private entity as "Sole Applicant" shall submit their Technical Qualification and Price Bid (Two cover system) in the manner and form as detailed in the Technical and Price Bid documents provided in the websites www.tenders.tn.gov.in, www.tn.gov.in and www.tnagrisnet.tn.gov.in. The tender

The tender documents can also be obtained on payment, in person or by courier or post from the office of the Commissioner of Agricultural Marketing and Agri Business, CIPET Road, Thiru.Vi.Ka.Industrial Estate, Guindy, Chennai-32 from 10.00 A.M. to 05.45 P.M. on all working days up to 06.12.2021 after remitting the cost of the document in the form of Demand Draft drawn in favour of the "Commissioner of Agricultural Marketing and Agri Business" payable at Chennai.

he filled tender document should be submitted only as Hard Copy (by Registered post) Courier / in person) upto 03.00 P.M. on 07.12.2021 and the tenders received after the due date and time will be summarily rejected. Any revision of dates / Updates will be Commissioner

intimated through website only. Agricultural Marketing and Agri Business DIPR/3210/TENDER/2021

முல்லை பெரியாறு அணை விவகாரம்

5 மாவட்டங்களில் நவ.9-ம் தேதி ஆர்ப்பாட்டம்

🗕 அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

■ சென்னை முல்லை பெரியாறு அணை விவ காரத்தில் தமிழக அரசைக் கண் டித்து 5 மாவட்ட தலைநகரங்களில் வரும் 9-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் பழனிசாமி தெரி வித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சி வரும்போதெல் லாம் மாநிலத்தின் அடிப்படை உரிமைகளை அடகு வைப்பதும், தங்களின் சுயநலனுக்காக தமிழ கத்தின் ஜீவாதார உரிமைகளை பிரச்சினைகளை திமுக அரசு பாட்டம் நடத்தப்படும்.

பலி கொடுப்பதும் தொடர்ந்து நடக்கிறது. தென் தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாத்புரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாய, குடிநீர் தேவைகளுக்கு ஆதார மாக விளங்கும் வைகை ஆற்றில் ஓடிவருவது முல்லை பெரியாறு அணையின் நீர்தான்.

அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்பட்டால்தான் 5 மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆனால், அணை குறித்து உண்மைக்கு புறம்பான தகவல் களால் கேரள அரசு எழுப்பும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறது. அணை யின் நீர் இருப்பு 138 அடியை நெருங்கும் நேரத்திலேயே, கேரள அமைச்சர்கள் மேற்பார்வையில் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இது அணை மீதான தமிழக அர சின் உரிமைகளை கேள்விக்குறி யாக்கும் செயல்.

எனவே, 5 மாவட்ட குடிநீர், வேளாண் பாசனத் தேவைகள் மற்<u>ற</u>ும் மாநில உரிமையில் திமுக அரசு காட்டும் ஏனோதானோ மன நிலையை கண்டித்து, அதிமுக சார்பில் 5 மாவட்ட தலைநகரங் களிலும் வரும் 9-ம் தேதி ஆர்ப்

வங்கிக்கு வராமல் வீடியோ கால் மூலம்

வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி

🗕 பாரத் ஸ்டேட் வங்கி அறிமுகம்

பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ள ஓய்வூதியர்கள் (குடும்ப ஓய்வூதியர் தவிர) வீட்டில் இருந்தே வீடியோ கால் மூலம் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மூத்த வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே www. pensionseva.sbi என்ற இணைய தளத்துக்கு சென்று 'Video LC' என்ற ஐகானை சொடுக்கி தமது ஓய்வூதிய கணக்கு எண்ணை டைப் செய்ய வேண்டும். பிறகு செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு 'Start Journey' என்ற ஐகானை சொடுக்க வேண் டும். அப்போது ஓய்வூதியர்கள் தங்களின் பான் கார்டை வைத் துக்கொண்டு 'I am ready' என்ற ஜகானை சொடுக்கி வீடியோ கால் மூலமே வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

. இப்புதிய திட்ட தொடக்க நிகழ்ச்சியில் எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா கூறும்போது, ''வாடிக்கையாளர் நலன் சார்ந்த மேலும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. கரோனா காலத்தில் மூத்த வாடிக் கையாளர்கள், வங்கிக்கு வரா மல்வாழ்க்கை சான்றிதழை டிஜிட் டல் முறையில் சமர்ப்பிக்க ஏது வாக இத்திட்டம் அறிமுகம்

செய்யப்பட்டுள்ளது. வாடிக்கை யாளர் நலன் காக்கும் செயல் களில் தொடர்ந்து ஈடுபடுவோம்''

பாதுகாப்பான தீபாவளி: தமிழக டிஜிபி அறிவுரை

கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மக்கள் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாட வேண் டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்கிக்குறிப்ப:

பொதுமக்கள் தீபாவளியை அமைதியாக, பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக கொண்டாட் வேண் டும். கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கடை வீதிகள், மார்க்கெட் பகுதிக்கு செல்ல வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின்படி பட்டாசுகள் வெடித்தல் வேண்டும். காலை 6 மணி முதல் 7 மணி வரை யும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். எதிர் பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் தீய ത്തെப்பு, மீட்பு பணிகள் துறை அவசர உதவி எண் 101, அவசர காவல் உதவி எண்கள் 100 மற்றும் 112–ல் அமைக்கவம்.

CORPORATION LIMITED **ARASU RUBBER** (A Government of Tamilnadu Undertaking) Regd.Office : Post Box No.75, Vadasery,

rcoil-629 001, Kanyakumari District, Tamilnadu. No : (04652)274203, 294441. Fax : (04652) 274203, E –mail: arasurubber.arcl@tn.gov.in

Applications are invited for the post of Junior **Draughting Officer**, Adequate knowledge of Tami Read, Write, & Speak) is essential. or details visit our website www.arasurubber.tn.gov.ii

Last date: 20.11.2021 MANAGING DIRECTOR DIPR/ 990 /DISPLAY/2021 "சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்"

<i>ஆவின்</i> சேலம் மாவட்டக் கூட்டுற	வு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்.,							
சித்தனூர், தளவாய்பட்டி போஸ்ட், சேலம் – 636 302. தொலைபேசி - 7373704800 7373704802 பேக்ஸ் - 0427-2386871 E.mail : aavinsIm@gmail.com இட்பந்த ஆட்டிர் வி. அறிவிப்பு செலம் மாலட்டக் கூட்டுநவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திய விகும் இடம்பட்டில் உள்ள கிரைய விகும் தம்பத்தியாளர்கள் கூட்டுநவு சங்கங்களிலிருந்து பால் வண்டிகள் மூலம் கேன்களில் எடுதுவதல் இருக்கவும், அகைய பால் பண்ணை மற்றும் ஆத்துளர் பால் ஒன்குட்டும் நிலைபத்தில் இருக்கவும், அகையை பால் தொடியில் இந்த வருக்கும் விகும் மற்றும் இது கொடியில் இந்தை ஏதுவாக வைக்கவும் மற்றும் இது கொடியான இதர விகும் விகும் மற்றும் இது தொடியான இதர் வருக்கும் மற்றும் இது தொடியான கிருக்கும் வரும் இது கொடியான இதர் வருக்கும் வரும் இது தொடியான இதர் புகைக்களை மேத்கொள்ள மூடி முக்குகிறைபட்டபட்ட தப்பத்தப் புகங்கள் வருக்கும் இது கொடியான இதற்காக கூட்டிற்க நாய்க்கு முடிக்கும் மால் மறிவுக்கும் இது குட்டிற்க நாய்கள் வருக்கும் கட்டி கூட்டும் இது ஒப்பத்த படிவங்கள் வருக்கும் மாலட்டிக் கூட்டும் இது கண்டிக்கும் காள்கள் தெரிம்ம் லிட். அத்துரார், தாகாவர்டி ஒறிமம் லிட். அத்தார், இருக்கும் அதிமானர்கள் ஒன்றிமம் லிட். அத்துராக முக்கும் முக்கும் முக்கும் இது இதுர்கள் இது								
	நேரில் ரூ. 2000/- 29.11.2021 மாலை 3.00 மணி வரை தபால் வழி ரூ. 2250/- 29.11.2021 மாலை 3.00 மணி வரை							
2 கலந்துரையாய்வு கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் நேரம்	19.11.2021 காலை 11.00 மணியளவில்							
மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மற்றும் நேரம்	07.12.2021 மதியம் 12.00 மணி வரை							
uுத்தி -1 முன் தகுதி படிவம் (Technical Bid) திறக்கப்படும் நாள் மற்றும் நேரம்								
மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்படிவம் திறக்கப்படும் இடம் சேலம் மாவட்டக் கூட்டுநவு பால் உற்பத்தியாளர்கள் ஒள்றியம், தளவாய்ப்பட்டி (அஞ்சல்), சித்தனூர், சேலம் - 636302								
ஒப்பந்தக்காலம் இரண்டு வருடங்கள் (2021 - 2023)								
துகையாக பியரம், ஒப்பத்தப்படிவம் விலை, டேவளித் தொகை (EMD), பிணைபத் தொகை (SD), டெண்டர் நிபந்தளைகள், பணியாளர்களின் அகுதிகள் மற்றும் இதர விபரங்களை தமிழக அரசின் இணையதளம் www.tenders.tn.gov.in-ஸ் இவவசயாக பதிவிறக்கம் செய்து கொள்ளனாம்.								

ஸ்வெலக்ட் எனர்ஐி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவன் அடையான என்.: L93090TN1994PLC028578

swelect

பதிவு & கழக அலுவலகம் : 'ஸ்வெலக்ட் இல்லம்', எண்.5, சர் P.S. சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி : +91 44 24993266. தொலைநகலி : +91 44 24995179.

தணிக்கை செய்யப்படாத தொகுக்கப்பட்ட நிதிநிலை முடிவுகளின் சாரம் ஆறு மாதங்கள் முடிய முடிந்த ஆண்டு காலாண்டு முடிய 30 செப்டம்பர் 30 ஜூன் 30 செப்டம்பர் 30 செப்டம்பர் 30 செப்டம்பர் 2020

30 செப்டம்பர் 2021-ல் நிறைவுற்ற காலாண்டு மற்றும் ஆறு மாதங்களுக்கான

G		(தணிக்கையாகாதது)	(தணிக்கையாகாதது)	(தணிக்கையாகாதது)	(தணிக்கையாகாதது)	(தணிக்கையாகாதது)	(தணிக்கையானது)
1	செயல்பாடுகள் மூலம் வருவாய்	6,665.13	5,228.75	5,213.35	11,893.88	11,537.83	25,253.61
2	இதர வருமானம்	620.77	593.96	658.97	1,214.73	1,713.63	2,985.18
3	மொத்த வருமானம் (1+2)	7,285.90	5,822.71	5,872.32	13,108.61	13,251.46	28,238.79
4	நிகர லாபம்/(நஷ்டம்) இக்காலகட்டத்தில் (வரி,						
	விதிவிலக்கான மற்றும்/அல்லது அசாதாரண						
	இனங்களுக்கு முன்)	524.66	(324.24)	1,007.37	200.42	2,194.86	3,441.98
5	நிகர லாபம்/(நஷ்டம்) இக்காலகட்டத்தில் வரிக்கு						
	முன் (விதிவிலக்கான மற்றும்/அல்லது அசாதாரண	524.66	(324.24)	1,007.37	200.42	2,194.86	2,750.98
	இனங்களுக்கு பின்)						
6	நிகர லாபம்/(நஷ்டம்) இக்காலகட்டத்தில் வரிக்கு						
	பின் (விதிவிலக்கான மற்றும்/அல்லது அசாதாரண	503.27	(358.29)	1,016.03	144.98	2,160.53	2,603.59
	இனங்களுக்கு பின்)						
7	மொத்த விரிவான வருமானம் இக்காலகட்டத்தில்						
	இக்காலத்திற்கான லாபம்/(நஷ்டம்)						
	(வரிக்குப்பின்) மற்றும் இதர விரிவான		(
	வருமானத்தை (வரிக்குப்பின்) உள்ளடக்கியது]	802.89	(256.21)			2,313.85	2,428.22
8	சமபங்கு மூலதனம்	1,515.88	1,515.88	1,515.88	1,515.88	1,515.88	1,515.88
9	இருப்புகள் (பிற சமபங்கு) (மறுமதிப்பீடு இருப்பு						72,372.42
1	தவிர)						
10							
	ஒன்றுக்கு) : தொடரும் செயல்பாடுகளுக்கு		(0.00)				
	அடிப்படை :	3.32	(2.36)			14.25	17.18
	குன்றிய :	3.32	(2.36)	6.70	0.96	14.25	17.18

குன்றிய குறிப்புகள் :

இடம் : சென்னை

ு. 1) செப்டம்பர் 30, 2021 உடன் முடிந்த காலாண்டு மற்றும் ஆறு மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத தனித்துள்ள மற்றும் தொகுக்கப்பட்ட நிதிநிலை முடிவுகள் நிறுவனங்கள் சட்டம் 2013-ன் (சட்டம்) பிரிவு 133-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டு இந்திய கணக்கியல் தரநிர்ணயம் 34 'இடைக்கால நிதி அறிக்கை' ("Ind AS 34")-ல் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகாரம் மற்றும் அளவீட்டுக் ையாகையலை தரநாரண்டிய 34 இடைக்கால் நுது அறிக்கை ("Ind AS 34")-ல் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகாரம் மற்றும் அளவீட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு தணிக்கைக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, 02 நவம்பர் 2021 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. செய்டம்பர் 30, 2021-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆறு மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத தனித்துள்ள மற்றும் தொகுக்கப்பட்ட நிதிநிலை முடிவுகள் சட்டபூர்வமான தணிக்கையாளர்களின் ஒரு "வரம்புவரையான ஆய்வுக்கு" உட்படுத்தப்பட்டுள்ளது.

(2) தனித்துள்ள முடிவுகளின் முக்கிய எண்கள்

		ாண்டு முடி		ஆறு மாதா	முடிந்த ஆண்டு	
விவரங்கள்	2021	2021	2020	30 செப்டம்பர் 2021 (தணிக்கையாகாதது)	2020	2021
(1) செயல்பாடுகள் மூலம் வருவாய்	3,295.34	2,604.22	1,894.64	5,899.56	6,748.66	18,453.22
(2) இதர வருமானம்	773.12	784.51	773.02	1,557.63	1,856.50	3,279.04
(3) மொத்த வருமானம் (1) + (2)	4,068.46	3,388.73	2,667.66	7,457.19	8,605.16	21,732.26
(4) வரிக்கு முன் லாபம் / (நஷ்டம்)	464.81	(372.80)	771.80	92.01	1,963.56	2,431.15
(5) வரிக்கு பின் லாபம் / (நஷ்டம்)	464.81	(372.80)	771.80	92.01	1,963.56	2,431.15
(0) выпологания выпаш / (дофеш)	101.01	(072.00)	771.00	02.01	1,000.00	2,101.10

(3) மேற்கண்டவை SEBI-ன் (பட்டியலிடல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிகள் 2015-ன் படி விதி 33-ன் கீழ் பங்குசந்தைகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 30.09.2021-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆறு மாதங்களுக்கான தனிக்கை செய்யப்படாத தனித்துள்ள மற்றும் தொகுக்கப்பட்ட நிதிநிலை முடிவுகளின் சாரம் ஆகும். நிதிநிலை முடிவுகளின் முழு வடிவம் பங்குசந்தையின் இணையதளங்களான www.bseindia.com, www.nseindia.com மற்றும் கம்பெனியின் ரயகளமான www.swelectes.com-ல் கிடைக்கப்பொழ்

குழுமத்திற்காக மற்றும் அதன் சார்பில்

நிர்வாக இயக்குநர் DIN: 00016958